

உங்கள் வாழ்க்கையின் சிறந்த ஆண்டாக 2022 இருக்கும். வெற்றி, மகிழ்ச்சி மற்றும் உங்கள் மனம் விரும்பும் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - ஜோதிடர் சிவா

புத்தாண்டு பரிசாரங்கள் -2022-மேஷம் முதல் மீனம் வரை

ராசி	பரிசாரம் -1	பரிசாரம் -2
மேஷம்	திருச்சி உறையூரில் அருளும் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமானை சனிக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள்.	பட்டிஸ்வரம் சென்று துர்க்கை வணங்குங்கள். துர்க்கை காயத்ரி மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்.
ரிஷபம்	பஞ்சமி திதி நாளில் சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்.	திருநள்ளாறு தலத்துக்குச் சென்று சுவாமி, அம்பாள், சனி பகவானை வணங்குங்கள். தினமும் அனுமன் காயத்ரி மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்.
மிதுனம்	சஷ்டி திதி கூடிவரும் நாளில் சுவாமி மலை முருகனை தரிசித்து வணங்குங்கள்.	ஒரு முறை திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனி பகவானை வழிபடுங்கள். தினமும் விநாயகர் காயத்ரி மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்.
கடகம்	தேய்பிறை அஷ்டமியில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் யோக பைரவரை வணங்கி வாருங்கள்.	ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வணங்குங்கள். தினமும் சிவன் காயத்ரி மந்திரத்தை 3 முறை சொல்லுங்கள்.
சிம்மம்	பிரதோஷ நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூர் எனப்படும் கீவலூர் தலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அட்சயலிங்கேஸ்வரரை தரிசித்து வழிபட்டு வாருங்கள்.	ஒருமுறை திருப்பதி சென்று பெருமாள், தாயாரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். தினமும் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை 3 முறை சொல்லுங்கள்.
கன்னி	கோபிசெட்டிபாளையத்தில் கோயில்கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வாருங்கள்.	ஒருமுறை மந்திராலயம் சென்று ராகவேந்திரரை மகானை வணங்கி விட்டு வாருங்கள். தினமும் முருகன் காயத்ரி மந்திரத்தை 3 முறை சொல்லுங்கள்.
துலாம்	பௌர்ணமி நாளில் கும்பகோணம் பட்டிஸ்வரத்தில் அருளும் துர்க்கையை வழிபட்டு வாருங்கள்.	மேல்மலையனூர் சென்று அங்காளம்மனை ஆராதனை செய்யுங்கள். தினமும் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்.
விருச்சிகம்	உளுந்தூர்பேட்டை அருகில் பரிக்கல் என்னும் ஊரில் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.	வைத்தீஸ்வரன் கோயில் சென்று சுவாமி, அம்பாள், முத்துக்குமாரசுவாமியை கும்பிடுங்கள். தினமும் துர்க்கை காயத்ரி மந்திரத்தை கேளுங்கள் சொல்லுங்கள்.
தனுசு	சனிக்கிழமை அன்று கும்பகோணம் அருகில் திருடிவனம் தலத்தில் அருளும் சரபேஸ்வரரை வணங்குங்கள்.	ஒருமுறை பஞ்சவடி சென்று அனுமனை ஆராதியுங்கள். தினமும் குறைந்தது மூன்று முறை சிவன் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.
மகரம்	ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டு வாருங்கள்.	மந்திராலயம் சென்று ராகவேந்திரரை மகானை வழிபட்டு வாருங்கள். தினமும் இஷ்டதேய்வ காயத்ரி மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்
கும்பம்	துவாதசி திதி நாளில் கோவிலில் அருளும் ஸ்ரீநிவாச பெருமாள் வழிபட்டு வாருங்கள்.	ஒருமுறை காளகஸ்தி சென்று சுவாமி, அம்பாளை கும்பிட்டு கொடி மரத்தின்கீழ் வணங்கிவிட்டு வாருங்கள். தினமும் பைரவர் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்
மீனம்	திங்கள் கிழமைகளில் திருவானைக்காவல் கோயிலில் அருளும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி வணங்கி வழிபட்டு வாருங்கள்	ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று சுவாமி அம்பாளை அரவு கிரகத்தையும் வணங்கிவிட்டு வாருங்கள். கணபதி காயத்ரி மந்திரத்தை கூறுங்கள்.